

1. நிதிக் கூற்றுக்கள்

1.1 முனைப்பழியுள்ள அபிப்பிராயம்

ரஜ்கம பிரதேச சபையின் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமைக் கூற்று, அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிச் செயற்பாட்டுக் கூற்று, தேறிய சொத்துக்களில் மாற்றங்கள் கூற்று, காசுப்பாய்ச்சல் கூற்று, முக்கியமான கணக்கீட்டுக் கொள்கைகளினதும் ஏனைய விளக்கத் தகவல்களினதும் பொழிப்புக்களை உள்ளடக்கிய 2024 திசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக்கூற்றுக்கள் 1987 இன் 15 ஆம் இலக்க பிரதேச சபைகள் சட்டத்தின் உப பிரிவு 172(1) மற்றும் 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 10(1) உபபிரிவு சேர்த்து வாசிக்கப்படும் இலங்கை சனநாயக சோசலிச குடியரசு அரசியலமைப்பின் 154(1) உறுப்புரையில் உள்ளடக்கிய ஏற்பாடுகளுக்கு இணங்க எனது பணிப்பின் கீழ் கணக்காய்வு செய்யப்பட்டன. பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்பட வேண்டுமென நான் கருதுகின்ற எனது கருத்துரைகளும் அவதானிப்புகளும் இந்த அறிக்கையில் காணப்படுகின்றன.

இந்த அறிக்கையின் 1.6 ஆம் பந்தியில் விபரிக்கப்பட்ட விடயங்களின் தாக்கங்களினைத் தவிர்த்து, ரஜ்கம பிரதேச சபையின் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமையினையும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான அதனது நிதிசார் செயலாற்றலினையும் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கணக்காய்வு கோட்பாடுகளுக்கு இணங்க நிதிக்கூற்றுக்கள் உண்மையாகவும் நியாயமாகவும் தருகின்றன என்பது எனது அபிப்பிராயமாகும்.

1.2 முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை

இந்த அறிக்கையின் 1.6 ஆம் பந்தியில் விபரிக்கப்பட்ட விடயங்களின் அடிப்படையில் எனது அபிப்பிராயம் முனைப்பழியுள்ளதாகப்படுகின்றது.

இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு (இ.க.நி.) இணங்க எனது கணக்காய்வினை நான் மேற்கொண்டேன். அந்நியமங்களின் கீழான எனது பொறுப்புக்கள், இந்த அறிக்கையில் நிதிக்கூற்றுக்களின் கணக்காய்விற்கான கணக்காய்வாளரின் பொறுப்புக்கள் பந்தியில் மேலும் விபரிக்கப்படுகின்றன. எனது முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்கு போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை நான் பெற்றுக்கொண்டுள்ளேன் என நான் நம்புகிறேன்.

1.3 நிதிக்கூற்றுக்களிற்கான முகாமைத்துவத்தினதும் அவ் ஆளுகைக்கு உட்பட்ட தரப்பினர்களினதும் பொறுப்புக்கள்

நிதிக்கூற்றுக்களை பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கணக்கீட்டு கோட்பாடுகளுக்கு இணங்க தயாரித்து சரியாகவும் நியாயமாகவும் சமர்ப்பித்தல் மற்றும் மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்ட நிதிக்கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு அவசியமானதென முகாமைத்துவம் நிர்ணயிக்கின்ற அத்தகைய உள்ளகக் கட்டுப்பாடுகள் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

பிரதேச சபையின் நிதி அறிக்கையிடல் செயன்முறையை மேற்பார்வை செய்தல் அவ் ஆளுகைக்குட்பட்ட தரப்பினர்களின் பொறுப்பாக உள்ளது.

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 16(1) ஆம் உப பிரிவின் பிரகாரம் பிரதேச சபையின் வருடாந்த மற்றும் காலரீதியான நிதிக்கூற்றுக்களை தயாரிக்கக்கூடியவாறு தனது அனைத்து வருமானங்கள், செலவினங்கள், சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பாக புத்தகங்கள் மற்றும் பதிவேடுகளை முறையாக பேணுதல் வேண்டும்.

1.4 கணக்காய்வின் விடயப்பரப்பு (நிதிக் கூற்றுக்களின் கணக்காய்வு தொடர்பான கணக்காய்வாளரின் பொறுப்பு)

ஒட்டுமொத்தமாக நிதிக்கூற்றுக்கள், மோசடி அல்லது தவறு காரணமாக ஏற்படக்கூடிய அனைத்துப் பொருண்மையான பிறழ் கூற்றுக்களிருந்து நிதிக்கூற்றுக்கள் விடுபட்டுள்ளனவா என்பதற்கான நியாயமான உறுதிப்பாட்டைப் பெற்றுக்கொள்வதும் எனது அபிப்பிராயத்தை உள்ளடக்குகின்ற கணக்காய்வாளர் அறிக்கை ஒன்றை வழங்குவதும் எனது குறிக்கோள்களாக உள்ளன. நியாயமான உறுதிப்பாடென்பது உறுதிப்பாட்டின் உயர் நிலையொன்றாக காணப்படுகின்ற போதிலும் இலங்கை கணக்காய்வு நியமங்களிற்கு இணங்க மேற்கொள்ளப்படுகின்ற கணக்காய்வில் பொருண்மையான பிறழ்கூற்றொன்று காணப்படுகையில் அதனை எல்லா வேளையிலும் கண்டுபிடிக்கும் என்பதற்கு அது உத்தரவாத்தினை வழங்குவதில்லை. பிறழ்கூற்றுக்களானவை மோசடி அல்லது தவறு காரணமாக எழக்கூடுமென்பதுடன் அவற்றுள் இந்த நிதிக்கூற்றுக்களை அடிப்படையாகக் கொண்டு பாவனையாளர்களால் மேற்கொள்ளப்படும் பொருளாதாரத் தீர்மானங்கள் மீது தனித்தனியாகவோ அல்லது கூட்டுமொத்தமாகவோ செல்வாக்குச் செலுத்தக்கூடுமென நியாயமாக எதிர்பார்க்கப்படுபவை பொருண்மையானவையாக கருத்திலெடுக்கப்படும்.

துறைசார் வெளிப்படை மற்றும் தொழில்துறை பின்னணியுடன் இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் என்னால் கணக்காய்வு செய்யப்பட்டன. மேலும்,

- மோசடி அல்லது தவறுகளின் காரணமாக நிதிக்கூற்றுக்களின் ஏற்படக் கூடிய பொருண்மையான பிறழ் கூற்று ஆபத்தினை இனங்காணும் போதும் மதிப்பீட்டின் போது சந்தர்ப்பத்திற்கு பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை திட்டமிடுவதன் மூலம் மோசடிகள் அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக் கூடிய ஆபத்துகளை தவிர்த்துக் கொள்வதற்கும், போதுமான மற்றும் பொருத்தமான கணக்காய்வுச் சான்றுகளைப் பெற்றுக்கொள்ளல் எனது அபிப்பிராயத்திற்கு அடிப்படையாகும். தவறு ஒன்றின் மூலம் ஏற்படும் தாக்கங்களை விட மோசடி ஒன்றின் மூலம்இடம்பெறும் பொருண்மையான பிறழ் கூற்றினை இணங்காணாமையால் எழும் தாக்கம் பாரியதாக இருப்பதுடன், தவறான கூட்டிணைவு, தவறான ஆவணங்களைத் தயாரித்தல், வேண்டுமென்றே விட்டுவிடுதல் அல்லது உள்ளக கட்டுப்பாட்டை தவிர்ப்புச் செய்தல் மோசடியொன்று ஏற்படுவதற்கு காரணமாகின்றது
- சந்தர்ப்பங்களிற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைப்பதற்காக உள்ளகக் கட்டுப்பாடுகள் தொடர்பான அறிவை பெற்றுக்கொள்வதற்காகவேயன்றி சபையின் உள்ளகக் கட்டுப்பாடுகளின் செயற்திறன் மீது அபிப்பிராயமொன்றை தெரிவிக்கும் நோக்கத்திற்காக அல்ல.
- பயன்படுத்திய கணக்கீட்டுக் கொள்கைகளின் பொருத்தப்பாடுகளையும் கணக்கீட்டு மதிப்பீடுகளின் நியாயத் தன்மையினையும் மற்றும் முகாமைத்துவத்தால் மேற்கொள்ளப்பட்ட தொடர்புடைய வெளிப்படுத்தல்களினையும் மதிப்பீடு செய்தல்.
- வெளிப்படுத்தல்கள் உள்ளடக்கப்பட்ட நிதிக்கூற்றுக்களின் கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கத்திற்காக அடிப்படையான கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் சம்பவங்கள் பொருத்தமான மற்றும் நியாயமான வகையில் நிதிக்கூற்றுக்களில் உள்ளடக்கப்பட்டுள்ளன என மதிப்பீடு செய்தல்.

வேண்டப்பட்டவாறு எந்த நேரத்திலும் பின்வரும் விடயங்களை பரீட்சிப்பதற்கு சாத்தியமானதாக கணக்காய்வின் நோக்கெல்லை விஸ்தரிக்கப்பட்டுள்ளது.

- பிரதேச சபையின் செயற்பாடுகளை தொடர்ச்சியாக மதிப்பீடு செய்யக்கூடியவாறான தகவல்களை சமர்ப்பிக்கும் நோக்கில் அமைப்பு, முறைமைகள், நடைமுறைகள், ஏடுகள், பதிவேடுகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் முறையாகவும் போதுமானதாகவும் வடிவமைக்கப்பட்டிருந்தனவா என்பதுடன் அத்தகைய

முறைமைகள், நடைமுறைகள், புத்தகங்கள், பதிவேடுகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் ஆக்கபூர்வமான செயற்பாட்டில் உள்ளனவா என்பதும்,

- உரிய எழுத்துமூல சட்டத்திற்கு அல்லது பிரதேச சபையினால் வழங்கப்பட்ட ஏனைய பொதுவான அல்லது விசேட பணிப்புரைகளுடன் பிரதேச சபை இணங்கியிருந்ததா என்பதும்,
- தனது அதிகாரங்கள், தொழிற்பாடுகள் மற்றும் கடமைகளின் பிரகாரம் செயற்பட்டிருந்ததா என்பதும், மற்றும்
- வளங்கள் கால வரையறைகளினுள்ளேயும் பொருத்தமான சட்டங்களிற்கிணங்கவும் சிக்கனமாகவும் வினைத்திறனாகவும் ஆக்கபூர்வமாகவும் கொள்வனவு செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டிருந்தனவா என்பதும் ஆகும்.

1.5 ஏனைய சட்டத் தேவைப்பாடுகள் தொடர்பான அறிக்கை

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச் சட்டத்தின் பின்வரும் தேவைப்பாடுகள் தொடர்பாக விசேட ஏற்பாடுகள் அடங்கியுள்ளன.

- (அ) 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச் சட்டத்தின் 6(1)(ஈ)(iii) பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள தேவைப்பாட்டின் படி, பிரதேச சபையின் நிதிக்கூற்றுக்கள் முன்னைய ஆண்டுடன் இணங்குகின்றன.
- (ஆ) 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச் சட்டத்தின் 6(1)(ஈ)(iv) பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள தேவைப்பாட்டின் படி, இந்த அறிக்கையில் 1.6.2(அ) பந்தியின் அவதானிப்புக்கள் தவிர முன்னைய ஆண்டின் போது என்னால் மேற்கொள்ளப்பட்ட பரிந்துரைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிதிக்கூற்றுக்களில் அடங்கியுள்ளன.

1.6 நிதிக்கூற்றுக்கள் தயாரித்தல் தொடர்பான கணக்காய்வு அவதானிப்புக்கள்

1.6.1 கணக்கீட்டுக் குறைபாடுகள்

	கணக்காய்வு அவதானிப்பு	சபையின் கருத்துரை	பரிந்துரை
(அ)	சபைக்குச் சொந்தமான பெறுமதி, பெறுமதி மதிப்பீடு செய்யப்படாத 03 டிரக்டர்கள், 02 டேலர்கள் மற்றும் ரூபா 1,600,000 தொகை பெறுமதியான 03 டிரக்டர் டேலர்களின் பெறுமதி நிதிக்கூற்றுக்களுக்கு உட்படுத்தியிருக்கவில்லை.	பெறுமதி செய்யப்படாமையால் நிதிக்கூற்றுக்களில் உட்படுத்தப்படவில்லை.	நிலையான சொத்துக்களை சரியாக இனங்கண்டு பெறுமதி மதிப்பீடு செய்து நிதிக்கூற்றுக்களில் காட்டப்பட வேண்டும்.
(ஆ)	மீளாய்வாண்டு திசம்பர் 31 திகதியில் உள்ளவாறு இருப்புக்களின் பெறுமதி ரூபா 166,995 தொகை நிதிக்கூற்றுக்களில் காட்டப்பட்டிருக்கவில்லை.	உடலாரோக்கிய பண்டங்கள் வழங்குதல் மற்றும் உபகரணச் செலவுத் தலைப்பின் கீழ் காட்டப்படுவதுடன், டோனர் பெளதீக ரீதியாக காணப்படவில்லை என.	இருப்புக்களின் சரியான பெறுமதி நிதிக்கூற்றுக்களில் காட்டப்பட வேண்டியதுடன், பெளதீக ரீதியாக காணப்படாத பண்டங்கள் தொடர்பாக விசாரணையொன்று மேற்கொள்ள வேண்டும்.

(இ)	2022 ஆண்டு கட்டிட அபிவிருத்திக்காக மேற்கொள்ளப்பட்டிருந்த ரூபா 862,554 இற்கான தொகையினை மூலதனப்படுத்தியிருக்கவில்லை.	2025 ஆண்டு இறுதிக் கணக்குகளின் மூலம் சரி செய்யப்படும் என.	புதிய நிர்மாண வேலைகளின் பெறுமதி மூலதனப்படுத்த வேண்டும்.
(ஈ)	மீளாய்வாண்டின் ஆரம்பத் திகதியில் உள்ளவாறு காணப்பட்ட ரூபா 2,896,455 இற்கான எரிபொருள் இருப்புப் பெறுமதி முறையான அதிகாரம் ஒன்றின்றி ஆண்டிற்கான கணக்குகள் மூலம் பதிவழிக்கப்பட்டிருந்தது.	2023 ஆண்டு நுகரப்பட்டது எனவும், தவறுதலாக எரிபொருள் இருப்புக் கணக்கு செலவு வைத்தல் விடுபட்டிருந்தது என.	மோசடி ஒன்றா என கண்டறிவதற்கு விசாரணையொன்று மேற்கொண்டு தேவையான சீராக்கல்கள் நிதிக்கூற்றுக்களில் மேற்கொள்ள வேண்டும்.
(உ)	மீளாய்வாண்டு இறுதித் திகதியில் உள்ளவாறு நிலுவை கடை வாடகை வருமானம் ரூபா 90,000 தொகையினால் குறைவாக கணக்கீடு செய்யப்பட்டிருந்ததுடன், கூட்டுத்தொகை ரூபா 386,600 தொகைக்கான வியாபார வரி மற்றும் அனுமதிப்பத்திரக் கட்டணம் நிதிக்கூற்றுக்களில் காட்டப்பட்டிருக்கவில்லை.	2025 ஆண்டு இறுதிக் கணக்குகளின் மூலம் சரி செய்யப்படும் என.	வருமானங்கள் சரியாக கணக்கீடு செய்யப்பட வேண்டும்.
(ஊ)	சபையினால் உள்நாட்டுக் கடன்கள் அபிவிருத்தி நிதியத்திலிருந்து பெற்றுக்கொள்வதற்காக விண்ணப்பித்திருந்த ரூபா 3.08 மில்லியன் தொகைக்காக உள்நாட்டுக் கடன் மற்றும் அபிவிருத்தி நிதியம் மூலதன உதவி கடன்பட்டோர் என வரவு வைக்கப்பட்டு சொத்துக்கள் மற்றும் மூலதன உதவி மீதி மிகையாக காட்டப்பட்டிருந்தது.	2025 ஆண்டு இறுதிக் கணக்குகளின் மூலம் சரி செய்யப்படும் என.	கடன் விண்ணப்பித்தவுடனே கடன்பட்டோர் என பதிவு செய்யப்படக்கூடாததுடன் , சரியாக கணக்கீடு செய்ய வேண்டும்.
(எ)	ஒரு வருடத்திற்கு மிகையான காலம் முதல் சபையின் வங்கிக் கணக்கிற்கு கிடைத்திருந்த ரூபா 305,803 தொகைக்கான நேரடி அனுப்புதல்களை இனங்கண்டு கணக்குகள் மூலம் தீர்த்துக்கொண்டிருக்கவில்லை.	தகவல்கள் கண்டறிந்து தீர்க்கப்படும் என.	நேரடி அனுப்புதல்கள் யாரினால் அனுப்பப்பட்டது, எதற்காக அனுப்பப்பட்டது என சரியாக இனங்கண்டு கணக்குகள் தீர்க்கப்பட வேண்டும்.
(ஏ)	மீளாய்வாண்டின் போது சபையினால் ரூபா 10,577,378 இற்கான சொத்துக்கள் மற்றும் ரூபா 1,070,174 இற்கான பொறுப்புக்களை அறுதியாக இனங்காணாமல் கணக்குகளில் இருந்து பதிவழிக்கப்பட்டிருந்தது.	போலியான சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களை நிதிக்கூற்றுக்களில் இருந்து அகற்றுவது தொடர்பாக ஆளுனர் செயலாளரின் அறிவுரை மற்றும் நிதிக்குழுவின் அறிவுரையின் படி அகற்றப்பட்டது என.	அறுதியாக இனங்காணாமல் பதிவழித்தல் மேற்கொள்ளப்படக்கூடாது என. அவ்வாறு செயற்பட்ட உத்தியோகத்தர்கள் தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

1.6.2 இணக்கம் செய்யப்படாத கட்டுப்பாட்டுக் கணக்குகள்

கணக்காய்வு அவதானிப்புகள்	சபையின் கருத்துரை	பரிந்துரை
(அ) மீளாய்வாண்டு திசெம்பர் 31 திகதியில் உள்ளவாறு நிதிக் கூற்றுக்களில் காட்டப்பட்டுள்ள 05 கணக்கு விடயங்கள் தொடர்பாக மீதிகள் மற்றும் அதனோடு தொடர்புடைய அட்டவணையில் காட்டப்பட்டுள்ள மீதிகளிடையே ரூபா 1,536,791 தொகைக்கான வித்தியாசம் ஒன்று அவதானிக்கப்பட்டது.	எதிர் காலத்தில் சரி செய்யப்படும் என.	வித்தியாசத்திற்கான காரணங்களை இனங்கண்டு சரி செய்வதற்கு நடவடிக்கை வேண்டும்.
(ஆ) நடைமுறை அல்லாத சொத்துக்களின் கூட்டுத்தொகை மூலதன செலவிட்டிற்கான அரசிறை உதவு தொகைக் கணக்கிற்கு மற்றும் மூலதன உதவி மூலம் பங்களிப்புக் கணக்கின் கூட்டுத்தொகை இரண்டும் சமமாக இருக்க வேண்டிய போதிலும், மீளாய்வாண்டின் போது ரூபா 3.4 மில்லியனிற்கான வித்தியாசம் ஒன்று காணப்பட்டது.	2025 இறுதிக் கணக்குகள் மூலம் சரி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என.	குறிப்பிட்ட வித்தியாசத்திற்கான காரணங்களை இனங்கண்டு சரி செய்வதற்கு நடவடிக்கை வேண்டும்.

1.6.3 கணக்காய்விற்கான எழுத்துமூல சான்றுகள் இன்மை

கணக்காய்வு அவதானிப்புகள்	சபையின் கருத்துரை	பரிந்துரை
அட்டவணைகள் மற்றும் காலப் பகுப்பாய்வு சமர்ப்பிக்கப்படாமையால் கூட்டுத்தொகை ரூபா 22.19 மில்லியன் தொகைக்கான 05 கணக்கு விடயங்களை திருப்திகரமாக பரிசோதனை செய்வதற்கு முடியவில்லை.	எதிர் காலத்தில் அட்டவணைகள் சமர்ப்பிக்கப்படும் என.	காலப் பகுப்பாய்வு மற்றும் அட்டவணைகள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

2. நிதி மீளாய்வு

2.1 நிதி விளைவுகள்

சமர்ப்பிக்கப்பட்டிருந்த நிதிக் கூற்றுக்களின் படி 2024 திசெம்பர் 31 திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான சபையின் மீண்டுவரும் செலவை மிகைத்த வருமானம் ரூபா 6.89 மில்லியன் தொகையாகக் காணப்பட்டதுடன், அதற்கு நேரொப்ப முன்னைய ஆண்டின் மீண்டுவரும் செலவை மிகைத்த வருமானம் ரூபா 4.17 மில்லியன் தொகையாக இருந்தது.

2.2 வருமான நிருவாகம்

2.2.1 மதிப்பீட்டு வருமானம், சிட்டையிடப்பட்ட வருமானம், சேகரிக்கப்பட்ட வருமானம் மற்றும் நிலுவை வருமானம்

செயலாளரினால் சமர்ப்பிக்கப்பட்ட தகவல்களின் படி மீளாய்வாண்டு மற்றும் முன்னைய ஆண்டு தொடர்பாக சமர்ப்பித்திருந்த மதிப்பீட்டு வருமானம், சிட்டையிடப்பட்ட வருமானம், சேகரிக்கப்பட்ட வருமானம் மற்றும் நிலுவை வருமானம் தொடர்பான தகவல்கள் கீழே காண்பிக்கப்படுகின்றன.

2024					2023				
வருமான மூலம்	மதிப்பீட்டு வருமானம்	சிட்டையிடப்பட்ட வருமானம்	சேகரிக்கப்பட்ட வருமானம்	திசெம்பர் 31 திகதியில் உள்ளவாறு மொத்த நிலுவை	மதிப்பீட்டு வருமானம்	சிட்டையிடப்பட்ட வருமானம்	சேகரிக்கப்பட்ட வருமானம்	திசெம்பர் 31 திகதியில் உள்ளவாறு மொத்த நிலுவை	
	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	
(i) வீதவரி மற்றும் வரி	1,680,000	1,627,203	1,381,782	8,647,597	9,260,000	1,751,775	1,549,707	17,253,199	
(ii) வாடகை	3,105,600	105,600	206,250	480,419	2,875,000	2,712,694	2,788,239	581,069	
(iii) அனுமதிப் பத்திரக் கட்டணம்	1,200,500	622,347	622,347	81,622	1,600,500	1,816,541	1,816,541	81,622	
(iv) ஏனைய வருமானங்கள்	62,903,000	14,869,710	14,869,710	-	37,538,500	5,959,996	5,959,996	-	
	68,889,100	17,224,860	17,080,089	9,209,638	51,274,000	12,241,006	12,114,483	17,915,890	

2.2.2 வருமானம் சேகரித்தல் செயலாற்றல்

சபையின் வருமானம் சேகரித்தல் செயலாற்றுகை தொடர்பாக அவதானிப்புக்கள் கீழே காண்பிக்கப்பட்டுகின்றது.

கணக்காய்வு அவதானிப்பு

சபையின் கருத்துரை

பரிந்துரை

(அ) வீதவரியும் வரியும்

- (i) மீளாய்வாண்டின் ஆரம்பத்தில் உள்ளவாறு நிலுவை வீதவரி மற்றும் வரி மீது ரூபா 17.25 மில்லியன் தொகை காணப்பட்டதுடன், சிட்டையிடப்பட்ட வருமானம் ரூபா 1.62 மில்லியனுடன் அறவிடப்பட வேண்டிய மொத்த வருமானம் ரூபா 18.88 மில்லியன் தொகையாக காணப்பட்டது. சேகரிக்கப்பட்ட வருமானம் ரூபா 1.38 மில்லியன் தொகையாக காணப்பட்டதனால் வருமானம் சேகரித்தல் 7 சதவீதமாக காணப்பட்டதுடன், மீளாய்வாண்டு இறுதியில் உள்ளவாறு நிலுவை ரூபா 8.65 மில்லியனாக இருந்தது.
- வருமானம் சேகரிப்பதற்காக வருமானப் பரிசோதகர்களுக்கு 1987 இன் 15 ஆம் இலக்க பிரதேச சபைச் சட்டத்தின் பிரிவு 134 இன் பிரகாரம் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளதுடன், நிலுவை வீதவரி அறவீடு செய்வதற்கு எதிர் காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என.
- நிலுவை வருமானம் அறவீடு செய்வதற்கு எடுக்க வேண்டும்.
- (ii) சபையினால் வீதவரி திருத்துவதற்கு நடவடிக்கை எடுக்காமல் 2011 ஆண்டின் பெறுமதி மதிப்பீட்டின் அடிப்படையில் 3173 வீதவரி 2025 ஆண்டின் போது வீதவரி ஆதனங்களுக்காக புதிய பெறுமதி மதிப்பீடு மேற்கொள்ளப்படல் அலுவல்கள் விலை மதிப்பீட்டுத் ஆதன பெறுமதி மதிப்பீடு கால ரீதியாக மேற்கொள்ளப்பட்டு வீதவரி அறவீடு செய்யப்பட வேண்டும்.

அலகுகளில் இருந்து வீதவரி திணைக்களத்தினால்
அறவீடு செய்து ஆரம்பிக்கப்பட்டுள்ளது என.
உழைக்கக்கூடியதாக இருந்த
வருமானத்தை இழந்திருந்தது.

(ஆ) வாடகை

2023 ஆண்டு மேற்கொள்ளப்பட்ட பெறுமதி மதிப்பீட்டுப் பெறுமதி அடிப்படையில் பெறுமதி மதிப்பீட்டு வாடகை அறவிடப்படாமையால் ரஜ்கம பொதுச் சந்தையில் 22 கடைகளில் இருந்து ரூபா 53,900 தொகைக்கான வாடகை வருமானம் குறைவாக அறவீடு செய்யப்பட்டிருந்தது.

புதிய பெறுமதி மதிப்பீட்டுக் கட்டணம் அறவீடு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

புதிய பெறுமதி மதிப்பீட்டுப் பெறுமதியின் கீழ் வாடகை அறவீடு செய்யப்பட வேண்டும்.

(இ) ஏனைய வருமானங்கள்

(i) 1987 இன் 15 ஆம் இலக்க பிரதேச சபைச் சட்டத்தின் பிரிவு 152(1) இன் பிரகாரம் வியாபார நிலையங்கள் மற்றும் திரண் தொழில் தொடர்பாக வரி அறவீடு செய்தலின் கீழ் சபையின் அதிகாரப் பிரதேசத்தில் காணப்படும் தொலை தொடர்பு கோபுரம் மூலம் வரியொன்று அறவிடப்பட முடியுமாக இருந்த போதிலும், அவ்வாறு குத்தகைத் தொகையொன்று அறவீடு செய்வதற்கு நடவடிக்கை எடுத்திருக்கவில்லை.

எதிர் காலத்தில் தொலைபேசி கோபுரங்களுக்கான கட்டணம் அறவீடு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என.

சபைக்கு அறவிடப்பட வேண்டிய வருமானம் தாமதமின்றி அறவீடு செய்யப்பட வேண்டும்.

(ii) மாகாண சபை பிரதான செயலாளரிடம் மற்றும் ஏனைய அதிகாரிகளிடம் 2024 திசம்பர் 31 திகதியில் உள்ளவாறு நீதிமன்றத் தண்டப்பணம் ரூபா 10.97 மில்லியன் மற்றும் முத்திரைக் கட்டணம் ரூபா 216.26 மில்லியன் பெற வேண்டிக் காணப்பட்டது.

நீதிமன்றத் தண்டப்பணம் மற்றும் முத்திரைக் கட்டணம் சபைக்கு பகுதிகளாக கிடைக்கப்படுவதனால் எதிர் காலத்தில் இந்தப் பணம் கிடைக்கப்படவுள்ளது என.

நிலுவை வருமானத்தை அறவீடு செய்வதற்காக பிரதான செயலாளர் அலுவலகம் மற்றும் காணிப் பதிவாளர் திணைக்களத்துடன், இணைந்து முறையான வேலைத் திட்டமொன்று தயாரிக்கப்பட்டு செயற்படுத்தப்பட வேண்டும்.

3. செயற்பாட்டு மீளாய்வு

3.1 முகாமைத்துவத் திறமையின்மை

கணக்காய்வு அவதானிப்பு	சபையின் கருத்துரை	பரிந்துரை
பிரதேச சபையினால் பயன்படுத்தப்படுகின்ற ரூபா 2 மில்லியன் கிரயத்தையுடைய டபல் கப் வண்டி 2022 ஓக்டோபர் 26 திகதி விபத்துக்குள்ளாகி	உள்ளூராட்சி உதவி ஆணையாளரின் அறிவுரையின் படி நி.பி. 104 இன் கீழ்	நிதிப் பிரமாணம் 104 இன் பிரகாரம் செயற்பட வேண்டும்.

இருந்த போதிலும், 2025 ஏப்ரல் 04 கணக்காய்வுத் திகதி வரை நிதிப் பிரமாணம் 104 இன் பிரகாரம் விசாரணை மேற்கொண்டிருக்கவில்லை.

விசாரணையொன்று மேற்கொண்டு அறிக்கையொன்று சமர்ப்பிக்கப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது என.

3.2 மனிதவள முகாமைத்துவம்

கணக்காய்வு அவதானிப்பு	சபையின் கருத்துரை	பரிந்துரை
சபையில் கடமையாற்றி இடமாற்றம் பெற்றுச் சென்றுள்ள, ஓய்வுபெற்றுள்ள மற்றும் வேலை இடைநிறுத்தப்பட்டுள்ள 08 ஊழியர்களிடம் ரூபா 644,906 தொகைக்கான நிலுவைக் கடன் மீதியொன்று அறவிடப்பட வேண்டிக் காணப்பட்டது.	ஒரு உத்தியோகத்தரின் கடன் மீதி அரசு நிதி சுற்றறிக்கை இலக்கம் 01/2024 அறிவுரையின் படி அறவிட முடியாக் கடன் என பதிவழிக்கப்பட்டுள்ளதுடன், ஏனைய உத்தியோகத்தர்களின் கடன் மீதிகள் அறவீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என.	நிலுவை கடன் மீதிகள் விரைவாக அறவீடு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.